

## இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் - 2014

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தின் 2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2014 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13(1) ஆம் பிரிவு மற்றும் 1982 இன் 09 ஆம் இலக்க இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவன அதிகாரச்சட்டத்தின் 21 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. நிதி அதிகாரச்சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் ஆண்டறிக்கையுடன் சேர்த்துப் பிரசுரிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

### 1.2 நிதிக்கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

### 1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச நியமங்களுக்கு ஒத்ததாக (ஐஎஸ்எஸ்ஏஐ 1000 - 1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வின் நான் மேற்கொண்டேன். ஒழுக்கநெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் நிறுவனத்தின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி நிறுவனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3) ஆம் மற்றும் (4) ஆம் உபபிரிவுகள் கணக்காய்வின் நோக்கெல்லையையும் பரப்பையும் நிர்ணயிப்பதற்கான தற்றுணிபு அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வழங்குகின்றன.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.4 முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக் கருதுகின்றது.

2. நிதிக்கூற்றுக்கள்

2.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தின் 2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.2.1 கணக்கீட்டு குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) மீளாய்வாண்டிற்குரிய வருமான பதிவேடுகளின் பரிசீலனையின் பிரகாரம் பட்டப்பின் பாடநெறிகளின் வருமானம் ரூபா 17,841,675 ஆன போதிலும், நிதிக்கூற்றுக்களுக்கு ரூபா 14,394,809 மாத்திரம் கொண்டுவரப்பட்டிருந்ததுடன் செலவினப் பதிவேடுகளுக்குரிய மீளாய்வாண்டிற்குரிய பட்டப்பின் பாடநெறி செலவினம் ரூபா 14,694,951 ஆனமையால் ரூபா 10,743,085 மாத்திரமே நிதிக்கூற்றுக்களுக்கு எடுக்கப்பட்டிருந்தன.

(ஆ) முழுமையான தேய்விடப்பட்டிருந்த தற்போது பாவனையிலுள்ள ரூபா 73,712,879 கிரயமான நிலையான சொத்துக்களின் நியாயப் பெறுமதியினை காண்பிப்பதற்காக மீள் மதிப்பீடு செய்து கணக்கு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(இ) நிலைமையான சொத்துக்களின் கைதவிர்ப்பின் மூலம் கிடைத்த மிகையான ரூபா 3,018,939 மற்றும் ஏனைய சொத்துக்களின் கைத்தவிர்ப்பின் மூலம் கிடைத்த ரூபா 3,024,439 தொகையானது காசுப்பாய்ச்சல் கூற்றில் வேறாக காட்டப்பட்டிருக்கவில்லை.

(ஈ) ரூபா 623,475 கூட்டுத்தொகையான பாவனைக்கு எடுக்கப்படாத டோனர், ரிப்பன் மற்றும் காட்ரிச் இருப்பொன்று மற்றும் 05 வகைகளுக்குரிய 103 இருப்பு அலகுகளின் பெறுமதி கணிப்பிடப்பட்டு கணக்கு வைக்கப்பட்டிருக்கவில்லை.

(உ) மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டில் கிடைத்திருந்த ரூபா 42,805,432 மூலதன உதவிகள் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. அத்தொகை செலவிடப்படாத மூலதன மானிய உதவியாகக் காட்டுவதற்குப் பதிலாக மூலதன மானியமாக கணக்கு வைக்கப்பட்டிருந்தது.

(ஊ) மீளாய்வாண்டின் சனவரி 28 ஆந் திகதி உதவியாகக் கிடைத்திருந்த ரூபா 9,390,000 தொகையான வாகனமொன்றின் பெறுமதியானது நிதிக்கூற்றுக்களுக்கு கொண்டு செல்லப்பட்டிராதமையினால் மூலதன உதவிகள் மற்றும் சொத்துக்கள் அப்பெறுமதியால் குறைத்து நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டிருந்தது.

- (எ) பணம் அறவிட முடியாத அல்லது அறவீடு சந்தேகத்திற்கிடமான ரூபா 16,551,911 கடன்பட்டோருக்காக போதியளவிலான ஐயக்கடன் மற்றும் அறவிடமுடியாக்கடன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
- (ஏ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு பட்டப்பின் பாடநெறிகளுக்காக பெற வேண்டிய பாடநெறிக் கட்டணம் ரூபா 1,260,000 இனால் அதிகரித்தும் முற்பணமாகக் கிடைத்த பாடநெறிக் கட்டணம் வருமானங்கள் ரூபா 170,000 இனால் குறைத்தும் நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருந்தது.
- (ஐ) முன்னைய ஆண்டின் விடுதி வாடகை வருமானமாக மீளாய்வாண்டில் கிடைத்த ரூபா 406,853 தொகையானது முன்னர் கிடைத்த விடுதி வாடகை வருமானமாக கணக்கு வைப்பதற்கு பதிலாக மீளாய்வாண்டின் வாடகை வருமானமொன்றாக கணக்கு வைக்கப்பட்டிருந்தது.
- (ஓ) இணையத்தள செலவுகளுக்கான அட்டுறு செலவினம் ரூபா 602,040 கணக்கு வைக்கப்படாமையால் மீளாய்வாண்டிற்குரிய அந்த செலவினம் மேற்குறித்த அளவினால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.

### 2.2.2 கணக்காய்விற்கான சான்றின்மை

நிதிக்கூற்றுக்களில் காணப்படும் பின்வரும் விடயங்களுக்காக எதிரே காட்டப்பட்டுள்ள சான்றுகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

விபரம்	பெறுமதி ரூபா	சமர்ப்பிக்கப்படாத சான்று
(1) கணனி, உப பாகங்கள் மற்றும் மென்பொருள்	81,409,662	விரிவான பட்டோலை
(2) சுற்றுலா விடுதியின் மீளமைப்புச் செலவினம்	723,005	உரிய 02 கொடுப்பனவு உறுதிச் சீட்டுக்கள்

### 2.3 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) ரூபா 84,469,651 கூட்டுத்தொகையான கடன்பட்டோர் மீதிகளில் ரூபா 13,264,328 ஆன 21 மீதிகள் 3 வருடங்கள் கடந்தவையானதுடன் அவற்றுள் ரூபா 879,706 ஆன 10 மீதிகள் 05 வருடங்களை கடந்திருந்தது.
- (ஆ) ரூபா 112,525,180 கூட்டுத்தொகையான செலுத்த வேண்டிய மீதிகளில் ரூபா 3,034,228 ஆன 18 மீதிகள் 03 வருடங்கள் கடந்திருந்ததுடன் ரூபா 815,038 ஆன 09 மீதிகள் 05 வருடங்களை கடந்திருந்தது.
- (இ) ரூபா 18,813,314 கூட்டுப்பெறுமதியான செலுத்த வேண்டிய வைப்பு மீதிகளில் ரூபா 2,604,812 ஆன 14 மீதிகள் 05 வருட காலத்தை விஞ்சியிருந்தன.

### 2.4 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணக்கமின்மை

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

**சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள்  
போன்றவற்றிற்கான தொடர்பு**

**இணக்கமின்மைகள்**

(அ) 1982 இன் 09 ஆம் இலக்க இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவன அதிகாரச்சட்டத்தின் 13(1) ஆம் பிரிவு

கட்டுப்பாட்டுச் சபையின் அங்கத்தவர்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தடவையாவது கூட்டம் நடாத்தப்பட வேண்டிருப்பினும், மீளாய்வாண்டிற்காக 07 கூட்டங்கள் மாத்திரம் நடாத்தப்பட்டிருந்தன.

(ஆ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தாபனவிதிக் கோவை

(i) XII ஆம் அத்தியாயத்தின் 23.18 ஆவது பிரிவு

அரசு உத்தியோகத்தர்கள் நாட்டிற்கு வெளியே களிக்கும் விடுமுறைகள் தொடர்பான விபரங்கள் மாதாந்தம் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அறிக்கையிடவேண்டிய போதிலும் பரிசீலனைக்குட்படுத்தப்பட்ட மாதிரியில் 25 உத்தியோகத்தர்களின் விடுமுறை விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

(ii) XV ஆவது அத்தியாயத்தின் 10 ஆவது பிரிவு மற்றும் 1996 ஏப்ரல் 20 ஆந் திகதிய எம்.எவ்.6/1/1/96 ஆம் இலக்க நிதி மற்றும் திட்டமிடல் சுற்றறிக்கையின் 2.1.8 ஆம் பந்தி

வெளிநாட்டு பயணங்களுக்காக நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக பிரதமரின் முன் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய போதிலும், பரிசீலனைக்குட்படுத்தப்பட்ட மாதிரியில் 14 உத்தியோகத்தர்கள் அவ்வாறு அங்கீகாரம் பெற்றிருக்கவில்லை.

(iii) XXIV ஆம் அத்தியாயத்தின் 10.4 ஆம் பிரிவு

10 வருட கால நிரந்தர சேவைக்காலத்தினை கொண்டிராத உத்தியோகத்தர்கள் இடர் கடன் விண்ணப்பிக்கும் போது கடன் விண்ணப்பத்துடன் 10 வருடத்தினை விட கூடிய சேவை காலத்தினை கொண்ட நிரந்தர மற்றும் ஓய்வூதியம் கொண்ட பிணையாளரொருவர் அல்லது 05 வருடங்களுக்கு குறையாத சேவைக் காலத்தை கொண்ட நிரந்தர மற்றும் ஓய்வூதியம் கொண்ட இரு பிணையாளர்கள் முன்வைக்கப்பட வேண்டுமெனினும் அவ்வாறு பிணையாளர்களை முன்வைக்காது கடன் விண்ணப்பங்களுக்கு இடர் கடன் வழங்கிய 10 சந்தர்ப்பங்கள் கணக்காய்வு தெரிவுப் பரிசோதனையில் அவதானிக்கப்பட்டது.

(ஆ) இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் நிதிப் பிரமாணக் கோவை

(i) நிதிப்பிரமாணம் 110

இழப்புக்கள் தொடர்பான பதிவேடொன்று பேணப்பட்டிருக்கவில்லை.

(ii) நிதிப்பிரமாணம் 155

பிரமாணத்தின் பிரகாரம் மீளாய்வாண்டினுள் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட 09 கணக்காய்வு ஐய வினாக்களுக்கு 2015 ஆகஸ்ட் 12 ஆந் திகதி வரையிலும் பதிலளிக்கப்பட்டிருக்கவில்லை.

(iii)	நிதிப்பிரமாணம் 188(2)	ரூபா 164,725 பெறுமதியான தீர்வையாகாத 28 காசோலைகள் 2007 ஆம் ஆண்டிலிருந்து காணப்படுவதுடன் அம் மீதி தொடர்பில் பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
(iv)	நிதிப்பிரமாணம் 210(1)	நிர் கட்டணங்களை தீர்க்கும் போது கழிவு நலன்களை பெற்றுக்கொள்வதற்குரிய தினத்தில் செலுத்தாமையால் ரூபா 27,819 ஆன கழிவுகள் இழக்கப்பட்டிருந்தது.
(v)	நிதிப்பிரமாணம் 396(ஈ)	வழங்கப்பட்டிருந்த போதும் கொடுப்பனவிற்கு சமர்ப்பிக்கப்படாத 06 மாதங்களை கடந்த ரூபா 48,345 கூட்டுப்பெறுமதியுடைய 04 காசோலைகள் தொடர்பில் உரிய ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
(vi)	நிதிப்பிரமாணம் 757(2)	பொருள் மெய்மையாய்வு அறிக்கையின் பிரகாரம் மிகை அல்லது பற்றாக்குறையொன்று ஏற்பட்டால் கணக்கீட்டு உத்தியோகத்தரால் அது தொடர்பில் செயற்படவேண்டியிருந்த போதிலும், அதன் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
(vii)	நிதிப்பிரமாணம் 1645(அ)	16 வாகனங்களுக்குரிய சம்பவத்திரட்டு புத்தகங்கள் உரிய முறையில் பேணப்பட்டிருக்கவில்லை
(ஈ)	1978 திசெம்பர் 19 ஆந் திகதிய 842 ஆம் இலக்க திறைசேரி சுற்றறிக்கை	முறையாக தயாரிக்கப்பட்ட நிலையான சொத்தப் பதிவேடொன்று பேணப்பட்டிருக்க வில்லை.

### 3. நிதி மீளாய்வு

#### 3.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களின் படி, 2014 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிறுவனத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து ரூபா 34,195,260 பற்றாக்குறையானதுடன் அதற்கொப்பான முன்னைய ஆண்டிற்கான பற்றாக்குறை ரூபா 32,251,344 ஆகக் காணப்பட்டது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மீளாய்வாண்டிற்கான நிதி விளைவுகளில் ரூபா 1,943,916 தொகையான வீழ்ச்சி காணப்பட்டது.

#### 3.2 பகுப்பாய்வு ரீதியான நிதி மீளாய்வு

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) திறைசேரி பங்களிப்பு மற்றும் காலக்கழிவு ரூபா 35,089,019 இனாலும், நானாவித வருமானம் ரூபா 6,245,308 இனாலும் அதிகரித்திருந்த போதிலும், பதவியணியினர் சம்பளம் மற்றும் படிகள் ரூபா 17,266,873 இனால் அதிகரித்தமை மற்றும் வெளிநாட்டு பயிற்சி மற்றும் கல்விச் சுற்றுலாவிற்சாக ரூபா 26,306,553 செலவிடப்பட்டமையால் செலவினம் அதிகரித்தமை நிதி விளைவுகளின் விழ்ச்சிக்கு பிரதான காரணங்களாக இருந்தன.

- (ஆ) முன்னைய ஆண்டின் இறுதியில் ரூபா 103,013,054 பெறுமதியான நடைமுறை சொத்துக்கள் மீளாய்வாண்டின் இறுதியில் ரூபா 156,497,018 வரை அதிகரித்திருந்த போதிலும், நடைமுறை பொறுப்புக்கள் முறையே ரூபா 55,142,941 இலிருந்து ரூபா 170,287,844 வரை அதிகரித்திருந்தமையால் மீளாய்வாண்டின் தேறிய நடைமுறைச் சொத்துக்கள் ரூபா 61,660,939 இனால் அதாவது 129 சதவீதத்தால் குறைவடைந்திருந்தது.
- (இ) முன்னைய ஆண்டின் இறுதியில் ரூபா 38,271,421 திரண்ட நிதியக் கணக்கின் மீதி மீளாய்வாண்டின் இறுதியில் ரூபா 210,947 ஆன மறைப் பெறுமதியாக மாற்றமடைந்திருந்தமையால் ரூபா 38,482,368 இனால் அல்லது 110 சதவீத வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது.

#### 4. செயற்பாட்டு மீளாய்வு

##### 4.1 செயலாற்றல்

###### (அ) பயிற்சி நடவடிக்கைகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (i). முன்னைய ஆண்டின் போதும் மீளாய்வாண்டின் போதும் பேணப்பட்டிராத திட்டமிடப்பட்ட சான்றிதழ் பாடநெறி எண்ணிக்கை முறையே 14 ஆகவும் 33 ஆகவும் காணப்பட்டன.
- (ii). கடந்த இரண்டு ஆண்டுகள் மற்றும் மீளாய்வாண்டில் பாடநெறிகளுக்காக தெரிவுசெய்யப்பட்ட எண்ணிக்கை மற்றும் பாடநெறியை கைவிட்டுச் செல்லும் எண்ணிக்கை தொடர்பான பொழிப்பாக்கப்பட்ட தகவல்கள் கீழ்க் காணப்படுகின்றது.

#### சான்றிதழ் பத்திர பாடநெறி

ஆண்டுகள்	முகாமைத்துவம்		முகாமைத்துவமல்லாத		டிப்ளோமா பாடநெறி	
	தெரிவு செய்யப்பட்ட எண்ணிக்கை	கைவிட்டுச்சென்ற எண்ணிக்கை	தெரிவுசெய்யப்பட்ட எண்ணிக்கை	கைவிட்டுச் சென்ற எண்ணிக்கை	தெரிவு செய்யப்பட்ட எண்ணிக்கை	கைவிட்டுச் சென்ற எண்ணிக்கை
2014	1,057	303	11,027	4,006	590	144
2013	816	211	3,200	847	511	135
2012	1,036	399	-	-	628	102

டிப்ளோமா பாடநெறியில் வருடாந்தம் பாடநெறியை கைவிட்டுச் செல்வோரின் எண்ணிக்கையில் தொடர்சியான அதிகரிப்பொன்றைக் காணக்கூடியதாக இருந்தது. சான்றிதழ் பத்திர பாடநெறி - முகாமைத்துவம் 2013 ஆம் ஆண்டிற்கு ஒப்பாக 2014 ஆம் ஆண்டில் பாடநெறியைக் கைவிட்டுச்செல்லும் எண்ணிக்கையில் அதிகரிப்பொன்றைக் காணக்கூடியதாக இருந்ததுடன் சான்றிதழ் பத்திர முகாமைத்துவமல்லாத பாடநெறிகளிலும் அதிகரிப்பொன்றை காணக்கூடியதாக இருந்தது.

###### (ஆ) மதியுரையாளர்கள் விரிவுரைகளை நாடாத்துதல்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (i) 2008 பெப்ரவரி 06 ஆந் திகதிய பீ/ஐசீ/01/2008 ஆம் இலக்க பணிப்பாளரின் சுற்றுநிருபம் மற்றும் 2012 யூலை 17 ஆந் திகதியிடப்பட்ட அறிவுரைப் படிவத்தின் பிரகாரம், உள்ளக மதியுரையாளரொருவர் மாதமொன்றிற்கு திட்டமிடப்பட்ட பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் 45 மணித்தியாலங்கள் விரிவுரை நடாத்துதல் வேண்டும். இருந்த போதிலும், அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்படாமையால் மீளாய்வாண்டில் நிறுவனத்திற்கு 21 மதியுரையாளர்களின் 7,494 விரிவுரை மணித்தியாலங்கள் இழக்கப்பட்டிருந்ததுடன், முன்னைய ஆண்டின் போது 21 மதியுரையாளர்களின் 9,241 விரிவுரை மணித்தியாலங்கள் இழக்கப்பட்டிருந்தது.
- (ii) முன்னைய ஆண்டைப் போலவே மீளாய்வாண்டிலும் ஒரு மதியுரையாளரேனும் மாதத்திற்குரிய முழுமையான விரிவுரை மணித்தியால எண்ணிக்கையை நடாத்தியிருக்கவில்லை. மேலும், வருடமொன்றிற்கு மதியுரையாளரொருவர் 540 மணித்தியால விரிவுரைகளை நடாத்த வேண்டியிருப்பினும், மீளாய்வாண்டின் போது மதியுரையாளர்கள் திட்டமிட்ட பாடநெறிக்காக ஆண்டிற்கு உரித்தான விரிவுரைகளை நடாத்தும் மணித்தியாலம் 12 மணித்தியாலம் முதல் 405 மணித்தியால வீச்சைக் கொண்டிருந்தது.

**(இ) பட்டப்பின் பாடநெறிகளை நடாத்துதல்**

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (i) 2004 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் பதிவுசெய்ய எதிர்பார்க்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 807 ஆனதுடன் மீளாய்வாண்டின் இறுதியில் அவற்றுள் 344 பேர் மாத்திரமே பட்டப்பின் படிப்பு அல்லது டிப்ளோமா பெற்றிருந்தனர். அது மொத்த பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையில் 43 சதவீதம் மாத்திரமேயாகும். பாடநெறிகளின் விரிவுரைகளில் தொடர்ச்சியாக பங்குபற்றி பாடநெறிகளை பூர்த்தி செய்யாது வேறு பாடநெறிகளுக்கு மாறியமை அவ்வாறானதொரு குறைவான பெறுமதியினை பெறுவதற்கு காரணமாகியிருந்தமை அவதானிக்கப்பட்டது.
- (ii) பட்டப்பின் படிப்பு கற்கைகள் பிரிவிற்குரிய வழிகாட்டிக் கோவையின் 6 ஆவது பிரிவின் பிரகாரம் ஆகக் கூடியது 48 மாதங்களினுள் பாடநெறி முடிவுறுத்தப்பட வேண்டுமெனினும், அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்காமை அவதானிக்கப்பட்டது.
- (iii) மேற்குறித்த வழிகாட்டிக் கோவையின் 19 ஆவது பிரிவின் பிரகாரம் 36 மாதங்களினுள் பட்டப்படிப்பிற்கான கையேடு சமர்ப்பிக்கப்படவேண்டிய போதிலும் பட்டப்படிப்பிற்கான கையேட்டினை முன்வைத்தல் தொடர்ந்தும் தாமதமடைந்திருந்தது.

**4.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்**

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) நிறுவனத்தின் அங்கத்தவர்களுக்கும் கற்கைப் பிரிவுகளின் மதியுரையாளர்களுக்கும் பாடநெறிகளை பின்பற்றுவோருக்கும் 2000 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் வழங்கப்பட்டிருந்த 154 புத்தகங்கள் குறித்துரைக்கப்பட்ட காலம் முடிவடைந்துள்ள போதிலும் நூலகத்திற்கு கையளிக்கப்பட்டிருக்கவில்லை எனினும் அவற்றை மீள பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

- (ஆ) பட்டப்பின் படிப்பு பாடநெறிகளை பின்பற்றும் ஒருவர் பெற்றுக்கொண்டிருந்த புத்தகமொன்று குறித்த தினத்திற்கு முன்னர் கையளிக்காமையால் ரூபா 1,975 தண்டப்பணத்தினை செலுத்தவேண்டியிருந்ததெனினும், கணக்காய்வு திகதியான 2015 யூலை 08 ஆந் திகதி வரையிலும் அத்தொகை அறவிடப்பட்டிருக்கவில்லை.
- (இ) உத்தியோகபூர்வ இல்லங்களில் குடியிருக்கும் இரண்டு உத்தியோகத்தர்களிடமிருந்து 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்குரியதாக அறவிடப்பட வேண்டிய ரூபா 55,776 தொகையான மின் பட்டியலினை அறவிடுவதற்கு கணக்காய்வு தினமான 2015 யூன் 30 வரையிலும் இயலாதிருந்தது.
- (ஈ) ரூபா 4,799,680 கூட்டுப்பெறுமதியான 32 மடி கணனிகள் மற்றும் ரூபா 16,640,640 பெறுமதியான 162 கணனிகளின் கொள்வனவின் போது நிறுவனத்தின் தேவைக்கேற்ப மாதிரிகளைத் தயாரிக்காமையால் விலை மறுக்கக் கோரப்பட்ட நிறுவனங்களின் விலை மறுக்களை நிராகரித்து வேரொரு நிறுவனத்தில் கொள்வனவு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
- (உ) சுத்திகரிப்பு பணிகளுக்கான பட்டியல்களை தீர்க்கும் போது மீளாய்வாண்டில் குறித்துரைக்கப்பட்டதன் பிரகாரம் ஊழியர்களை ஈடுபடுத்தாமையாக ரூபா 1,590,873 தொகையும், நிறைவேற்றப்படாத வேலைகளுக்காக ரூபா 693,247 தொகையும் கழித்துக்கொள்ளப்பட்டு பட்டியல் தீர்க்கப்பட்டுள்ள போதிலும், அச்சேவை நிறுவனத்திற்கே மேலுமொரு வருடத்திற்காக சுத்திகரிப்பு ஒப்பந்தம் கையளிக்கப்பட்டிருந்தன.

#### 4.3 சர்ச்சைக்குரிய தன்மையிலான கொடுக்கல் வாங்கல்கள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) விரிவுரைகளை நடாத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய மதியுரையாளர் பாடநெறிகளின் இணைப்பு, திட்டமிடல், மென்பொருட்களின் அபிவிருத்தி அறிக்கைகளை எழுதுதல் ஆகிய பணிகளை நிறைவேற்றுவதற்காக நிறுவனத்தின் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான மதியுரையாளர்களுக்கும் சில உத்தியோகத்தர்களுக்கும் மீளாய்வாண்டில் ரூபா 5,266,523 தொகையும், முன்னைய ஆண்டில் ரூபா 4,370,078 தொகையும் செலுத்தப்பட்டிருந்தன.
- (ஆ) நுவரெலியா மாவட்ட செயலாளருக்குரிய சுற்றுலா விடுதி முறையாக கையேற்கப்படாமல் அந்த சுற்றுலா விடுதியின் பழுதுபார்த்தல்களுக்காக மீளாய்வாண்டில் ரூபா 3,575,248 செலவிடப்பட்டிருந்ததுடன் அச் செலவினம் மூலதனமாக்கப்பட்டு வருடமொன்றிற்கு 2.5 சதவீதப்படி பெறுமானத் தேய்விடப்பட்டிருந்தது.
- (இ) நிறுவனத்தினால் 03 இயலளவு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்தப்பட்டிருந்ததுடன் அம் மூன்று நிகழ்ச்சித்திட்டங்களில் இரண்டிற்காக ரூபா 22,302,669 தொகை நிறுவனத்தின் நிதியத்திலிருந்து செலவிடப்பட்டிருந்த போதிலும் அதற்காக கட்டுப்பாட்டு சபையின் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கவில்லை.

#### 4.4 செயற்பாடற்ற மற்றும் குறைப்பயன்பாடுடைய சொத்துக்கள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) பாவனைக்கு எடுக்காத ரூபா 897,465 கூட்டுப்பெறுமதியுடைய கணனி காட்ரிஜ், டோனர், ரிப்பன் போன்ற எழுதுகருவி இருப்பொன்று மற்றும் கட்டிட உபகரணங்கள் வருடக்கணக்காக செயற்பாடற்றாக காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டது.



- (ஆ) மீளாய்வாண்டில் நிறுவனத்தின் இரண்டு பிரதான வங்கி (நடைமுறை) கணக்குகளில் மாதாந்த செலவுகளின் தேவையான அளவினை மிகைத்து கருத்திற்கொள்ளப்பட வேண்டிய பண மீதிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன் அந்த பண மீதிகளின் மாதாந்த சராசரி ரூபா 52,496,622 ஆகும்.
- (இ) மீளாய்வாண்டில் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 2,568,000 பெறுமதியான 25 கணனிகளும், ரூபா 299,980 பெறுமதியான 02 மடி கணனிகளும், ரூபா 315,168 பெறுமதியான 67 UPS களும் கணக்காய்வு திகதியான 2015 யூன் 06 ஆந் திகதியிலும் களஞ்சியத்தில் செயற்பாடற்று காணப்பட்டது.

#### 4.5 போதியளவு அதிகாரத்தினால் உறுதிப்படுத்தப்படாத கொடுக்கல் வாங்கல்கள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) 1963 திசம்பர் 12 ஆந் திகதிய 1024 எவ்/800/29 சீட ஆம் இலக்க அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், நிறுவனத்திற்கு நிதி மற்றும் நிர்வாக பிரமாணங்களை தயாரித்துக்கொள்ள இயலுமெனினும், அவ்வாறு தயாரித்துக்கொள்ளவில்லையெனின் அதற்குப் பதிலாக அரசு நிதிப் பிரமாணங்கள் மற்றும் தாபனவிதிக் கோவையின் ஏற்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும். எனினும், வருடாந்த விடுமுறை மற்றும் மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பில் கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தொடர்பான கட்டளைகள் சட்டத்தின் ஏற்பாடுகள் பின்பற்றப்பட்டிருந்ததெனினும், கடமை நேரம் மற்றும் அலுவலக நேரம் தொடர்பில் அந்த அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. இதனால், வருடாந்தம் கவனத்திற் கொள்ளவேண்டிய கடமை மணித்தியாலங்கள் இழக்கப்பட்டிருந்ததுடன், மேலதிக நேர கொடுப்பனவிற்காகவும் மிகையான கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.
- (ஆ) மீளாய்வாண்டில் இயலளவு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் பங்குபற்றிய 109 நபர்களுக்கு 5 சந்தர்ப்பங்களில் கட்டணம் அறவிடப்படாமல் விடுதி வசதிகள் வழங்கப்பட்டிருந்ததுடன், அதற்காக முறையான அங்கீகாரமும் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
- (இ) மீளாய்வாண்டில் முறையே கட்டம் II மற்றும் கட்டம் III ஆக மலேசியாவில் நவம்பர் 9 முதல் 22 ஆந் திகதி வரையும், திசம்பர் 07 முதல் 19 வரையும் நடைபெற்ற இயலளவு அபிவிருத்தி செயலமர்விற்காக உணவு, தங்குமிடம், பாடநெறி கட்டணம் போன்றவற்றுக்காக நிறுவனத்தினால் ரூபா 16,151,811 தொகையானது 63 உத்தியோகத்தர்களுக்காக குறித்த நிறுவனத்திற்கு செலுத்தப்பட்டிருந்ததெனினும், 2010 ஒக்தோபர் 11 ஆந் திகதிய 06/01/01/2010 ஆம் இலக்க நிதி, திட்டமிடல் அமைச்சின் சுற்றறிக்கைக்கு முரணாக இணைந்த படியாக ஐ.அ.டொலர் 500 வீதம் ரூபா 4,181,750 தொகை செலுத்தப்பட்டிருந்தது.
- (ஈ) 2012 ஆம் ஆண்டில் இலங்கை நிர்வாக சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்க்கப்பட்ட 249 உத்தியோகத்தர்களுக்கான துறைசார்ந்த பயிற்சிக்காக வழங்கப்பட்டிருந்த ரூபா 1,992,000 முற்பணத்தொகை அரசு நிர்வாக அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய போதிலும், அவ்வாறல்லாது முறையான அங்கீகாரமின்றி மீளாய்வாண்டில் பதிவழிக்கப்பட்டிருந்தது.

#### 4.6 பதவியணியினர் நிர்வாகம்

2014 திசம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினர் 162 ஆக இருந்ததுடன் உள்ளவாறான எண்ணிக்கை 125 ஆகும். இது தொடர்பிலான அவதானிப்புக்கள் கீழே காணப்படுகின்றன.

(அ) ஊழியர் கோப்புத் திட்டத்தின் படி அங்கீகரிக்கப்பட்ட 23 பதவிகளில் 40 வெற்றிடங்கள் காணப்பட்டதுடன் இவற்றில் 15 பதவிகளில் ஒரு உத்தியோகத்தரேனும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கவில்லை.

(ஆ) அங்கீகரிக்கப்படாத முகாமைத்துவ சேவைகள் உயர் தரத்தில் இரு உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், நிகழ்ச்சித்திட்ட பகுப்பாய்வாளர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கையை மிகைத்து ஒருவர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

#### 4.7 சிக்கனமற்ற கொடுக்கல் வாங்கல்கள்

நுவரெலியா மாவட்டத்தின் வனசீவராசிகள் திணைக்களத்திற்குரிய காணியொன்று முறையாக கையேற்கப்படாமல் பயிற்சி நிலையமொன்றினை நிர்மாணிப்பதற்காக திட்டமிடப்பட்டிருந்ததுடன், மீளாய்வாண்டினுள் அது தொடர்பில் பல்வேறு செயற்பாடுகளுக்காக ரூபா 3,593,184 செலவிடப்பட்டிருந்தது. கணக்காய்வு தினமான 2015 யூன் 30 இல் இந்த செயற்திட்டத்தை கைவிடுவதற்கு நேர்ந்திருந்தமையால் இது தொடர்பில் செலவிடப்பட்ட மேற்படி தொகை சிக்கனமற்றதாகியிருந்தது.

#### 5. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

##### 5.1 நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பித்தல்

2003 யூன் 02 ஆம் திகதிய பீஈ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் பிரகாரம், நிதியாண்டு பூர்த்தியடைந்து 60 நாட்களுக்குள் நிதிக்கூற்றுக்கள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2015 ஏப்ரல் 02 ஆம் திகதியே கணக்காய்விற்காகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

##### 5.2 கொள்வனவுத் திட்டம்

கொள்வனவு வழிகாட்டிக் கோவையின் 4.2.1 (ஆ) ஆம் வழிகாட்டலின் படி ஆகக் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு எதிர்பார்க்கப்பட்ட கொள்வனவு நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டு பிரதான கொள்வனவுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டிய போதிலும் அவ்வாறு செய்யப்பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும், மீளாய்வாண்டிற்கு உரித்தாக மாத்திரம் கொள்வனவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது.

##### 5.3 பாதீட்டுக் கட்டுப்பாடு

மீளாய்வாண்டிற்கான பாதீட்டின் பாதிடப்பட்ட மற்றும் உள்ளபடியான வருமானங்களில் 38 சதவீதம் முதல் 86 சதவீதம் வரையிலும், பாதிடப்பட்ட மற்றும் உள்ளபடியான செலவினங்களில் 5 சதவீதம் முதல் 117 சதவீதம் வரைக்குமான வீச்சில் முரண்கள் அவதானிக்கப்பட்டமையால் பாதீடு ஆக்கபூர்வமான முகாமைத்துவக் கட்டுப்பாட்டுக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டது.

##### 5.4 ஆண்டறிக்கை சபையில் சமர்ப்பித்தல்

2012 ஆம் ஆண்டின் ஆண்டறிக்கை 2015 யூன் 30 ஆம் திகதி வரையிலும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

6. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டுக் குறைபாடுகள் அவ்வப்போது நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. பின்வரும் கட்டுப்பாட்டுத் துறைகள் தொடர்பாக விசேட கவனம் கோரப்பட வேண்டும்.

- (அ) நிதி நிர்வாகம்
- (ஆ) நிலையான சொத்து முகாமைத்துவம்
- (இ) பதவியணியினர் நிர்வாகம்
- (ஈ) பாடநெறிகளை நடாத்துதலும் பயிற்சி நடவடிக்கைகளும்
- (உ) வாகனப் பயன்பாடு
- (ஊ) கடன் பட்டோர் மற்றும் கடன் கொடுத்தோர்
- (எ) களஞ்சியக் கட்டுப்பாடு